



FWC

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்

Field Work Centre

தவணைப் பரீட்சை, மார்ச் - 2018

Term Examination, March - 2018

தரம் :- 12 (2019)

கணக்கீடு

புள்ளித்திட்டம்

பகுதி I

- | | | |
|------|-------|-------|
| 1) 4 | 6) 3 | 11) 1 |
| 2) 4 | 7) 1 | 12) 4 |
| 3) 5 | 8) 1 | 13) 1 |
| 4) 2 | 9) 2 | 14) 3 |
| 5) 3 | 10) 2 | 15) 4 |

- 16) A – சொத்து கணக்கு
B – வருமானக் கணக்கு
C – பொறுப்பு கணக்கு
D – செலவுக் கணக்கு

- 17) தொடக்க பதிவுகள்
மூடும் பதிவுகள்
மாற்றல் பதிவுகள்
செம்மையாக்கல் பதிவுகள்
வழுக்களை திருத்துவதற்கான பதிவுகள்
நடைமுறையல்லா சொத்து கடன் கொள்வனவு, அகற்றல்.



- 18) சரி பிழை
A ✓
B ✓
C ✓
D ✓

agaram.lk

- 19) முதன்மை ஏடு மூல ஆவணம்
1) பொதுநாட் குறிப்பேடு நாட்குறிப்புக்கைச்சாத்து
2) காசுப்பெறுவனவு நாட்குறிப்பேடு பற்றுச்சீட்டு

- 20) 1) ரூபா 1850.00
2) சில்லறைக்காசுக்கணக்கு வரவு ரூபா 2300
காசுக்கட்டுப்பாட்டுக்கணக்கு செலவு ரூபா 2300

- 21) ரூபா 45000 இனால் இலாபம் அதிகரிக்கும்

- 22) அலுவலகச்செலவுக் கணக்கு வரவு 50 000
தொங்கல் கணக்கு வரவு 450 000
அலுவலக உபகரணக் கணக்கு செலவு 500 000

- 23) இணைதல்

- 24) உரிமையாளர்
முகாமையாளர்
ஊழியர்
கடன்கொடுநர்
அரசு
வாடிக்கையாளர்

- 25) அலகுசார் எண்ணக்கரு

பகுதி II

01. 1) விநோ நிறுவனத்தின்

31.12.2017 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வருமானக் கூற்று

விபரம்	தொகை	தொகை	தொகை
விற்பனைகள்			615 000
(-) உட்திரும்பல்			(15 000)
			600 000
விற்பனைக் கிரயம்			
ஆரம்ப இருப்பு		40 000	
கொள்வனவு	300 000		
(-) பொருள் பற்று	(10 000)		
(-) வெளித்திரும்பல்	(20 000)		
	270 000		
(+) உட்குமைக்கூலி	20 000	290 000	
விற்க தயாராக உள்ள இருப்புக்களின் கிரயம்		330 000	
(-) இறுதியிருப்பு		(40 000)	(290 000)
மொத்தலாபம்			310 000
(+) ஏனைய வருமானம்			
பெற்ற கழிவு		30 000	30 000
			340 000
விநியோகக் கிரயம்			
அறவிட முடியாக்கடன்	5 000		
ஐயக்கடன்	(8 000)		
மோட்டார் பெ. தேய்வு	100 000		
வாகன பராமரிப்பு	6 500		
வெளிச்சுமைக் கூலி	16 000	119 500	
நிர்வாகக் கிரயம்			
சம்பளமும் கூலியும்	30 000		
மின்கட்டணம்	4 000		
அலுவலகச் செலவு	5 000		
தொலைபேசிக் கட்டணம்	5 000		
கட்டட பெ. தேய்வு	80 000		
அலுவலக உபகரண பெ. தேய்வு	25 000		
காப்புறுதி	4 000		
E.P.F செலவு	4 500	157 500	
நிதியும் ஏனைய செலவு			
வங்கிக்கடன் வட்டி	120 000		
வங்கிச்சேவைக் கட்டணம்	6 000	126 000	(403 000)
தேறிய நடட்டம்			63 00

2) விநோ நிறுவனத்தின்

31.12.2017 இல் உள்ளபடியான நிதி நிலைமைக்கூற்று

விபரம்	தொகை கிரயம்	தொகை தி.பெ.தே	தொகை தே.மீதி
2. நடைமுறையல்லா சொத்து	கிரயம்	தி.பெ.தே	தே.மீதி
காணி	1000 000	-	1000 000
கட்டடம்	800 000	(230 000)	570 000
அலுவலக உபகரணங்கள்	250 000	(75 000)	175 000
மோட்டார் வாகனம்	600 000	(200 000)	400 000
	2650 000	505 000	2145 000
நடைமுறைச் சொத்துக்கள்			
இறுதியிருப்பு		40 000	
வருமதியாளர்	70 000		
(-) ஐயக்கடன் ஏற்பாடு	(7 000)	63000	
முற்பண்ச் சம்பளமும் கூலியும்		2 000	
பெறுமதி சேர்வரி		16 000	
வங்கி		90 000	211 000
			2356 000
உரிமையாண்மையும் பொறுப்புக்களும்			
உரிமையாண்மை			
மூலதனம்		1250 000	
தேறிய நடட்டம்		(63 000)	
		1187 000	
(-) பற்று		(10 000)	1177 000
நடைமுறையல்லா பொறுப்பு			
12% வங்கிக்கடன்		1000 000	1000 000
நடைமுறைப் பொறுப்பு			
அட்டுறு மின்கட்டணம்		1 000	
அட்டுறு தொலைபேசிக் கட்டணம்		500	
செலுத்த வேண்டிய EPF		7 500	
செலுத்த வேண்டிய வங்கிக்கடன் வட்டி		120 000	
வியாபார சென்மதியாளர்		50 000	179 000
			2356 000

02.

சொத்து	= மூலதனம்	+ (வருமானம் - செலவு)	+ பொறுப்பு
1) மீதி 885 000	805 000		80 000
2) i) - 400 000		+ 400 000	
+ 600 000		+ 600 000	
ii) - 40 000		+ 40 000	
iii) + 500 000			+ 500 000
iv) - 200 000		+ 20 000	+ 20 000
+ 300 000		+ 300 000	
v)		+ 20 000	+ 20 000
vi) - 5 000		+ 5 000	
vii) - 400 000			- 400 000
viii) + 200 000	+ 200 000		
ix) - 50 000	- 50 000		
x) - 30 000		+ 30 000	

3) இலாப / நட்ட = இறுதி தேறிய சொத்து - ஆரம்ப தேறிய சொத்து + பற்று - மேலதிக மூலதனம்
= 1160 000 - 805 000 + 50 000 - 200 000
= 205 000 ரூபா

03. 1) காசுப்பெறுவனவு நாட்குறிப்பேடு

திகதி	விபரம்	கொடுத்த கழிவு	பெறுமதி	பகுபாய்வு நிரல்			
				க / ப	விற்பனை	ஏனைய வருமானம்	ஏனைய பெறுவனவு
	விற்பனை		100 000		100 000		
	மதன்	10 000	300 000	300 000			
	விற்பனை		60 000		60 000		
	சுதன்	5 000	500 00	500 000			
	விற்பனை		90 000		90 000		
	பவன்	20 000	200 000	200 000			
	விற்பனை		40 000		40 000		
	நாதன்	-	130 000	130 000			
	விற்பனை		25 000		25 000		
	கரன்	15 000	80 000	80 000			
		50 000	1 525 000	1, 210 000	315 000		

விற்பனை நாட்குறிப்பேடு			
திகதி	விபரம்	பட் இல	பெறுமதி
	மதன்		400 000
	சுதன்		540 000
	பவன்		210 000
	நாதன்		160 000
	கரன்		75 000
			1385 000

உத்திரும்பல் நாட்குறிப்பேடு			
திகதி	விபரம்	பட் இல	பெறுமதி
	மதன்		10 000
	பவன்		5 000
	நாதன்		20 000
			35 000

2) பொதுப்பேரேட்டில்

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கு

மீதி	82 000	மீதி	10 000
விற்பனைகள்	1385 000	உத்திரும்பல்	35 000
		கொடுத்த கழிவு	50 000
		காசு	1210 000
மீதி / செலவு	15 000	மீதி / செ	177 000
	1482 000		1482 000
மீதி / வ	177 000	மீதி / வ	15000

காசுக்கட்டுப்பாட்டுக்கணக்கு		விற்பனைக்கணக்கு	
கடன்பட்டோர்	1210 000	கடன்பட்டோர்	1385 000
விற்பனை	315 000	காசு	315 000
உத்திரும்பல் கணக்கு		கொடுத்த கழிவுக்கணக்கு	
கடன்பட்டோர்	35 000	கடன்பட்டோர்	50 000

3) கடன்பட்டோர் பேரேட்டில்

மதன் கணக்கு				சுதன் கணக்கு			
மீதி	22 000	உத்திரும்பல்	10 000	மீதி	35 000	காசு	500 000
விற்பனை	400 000	காசு	300 000	விற்பனை		கழிவு	5 000
		கழிவு	10 000			மீதி/ செ	70 0000
		மீதி/ செ	102 000		575 000		575 000
	422 000		422 000	மீதி/ வ			
மீதி/ வ	102 000						
பவன் கணக்கு				நாதன் கணக்கு			
மீதி	20 000	உத்திரும்பல்	5 000	விற்பனை	160 000	மீதி	10 000
விற்பனை	210 000	காசு	200 000			உத்திரும்பல்	20 000
		கழிவு	20 000			காசு	130 000
		மீதி/ செ	5 000		160 000		160 000
	230 000		230 000				
மீதி/ வ	5 000						

கரன் கணக்கு				கடன் பட்டோர் பட்டியல்	
மீதி	5 000	காசு	80 000	விபரம்	தொகை
விற்பனை	75 000	கழிவு	15 000	மதன்	102 000
மீதி / செ	15 000			சுதன்	70 000
	95 000		95 000	பவன்	5 000
		மீதி / வ	15 000	கரன்	(15 000)
					162 000

4) அ) பொது நாட்குறிப்பேடு

திகதி	விபரம்	பே. ப	வரவு	செலவு
1)	கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கு விற்பனைக் கணக்கு. (கடன் விற்பனை ஏடுகளில் பதிவு செய்த வகையால்)		30 000	30 000
2)	அலுவலகச் செலவுக் கணக்கு தொங்கல் கணக்கு அலுவலக உபகரணக்கணக்கு (அலுவலகச் செலவு 20 000 அலுவலக உபகரணக் கணக்கில் 200 000 என பதிந்தமை திருத்திய வகையால்) அலுவலக உபகரண பெறுமானத்தேய்வு ஏற்பாட்டு கணக்கு. அலுவலக உபகரண பெறுமானத் தேய்வு (அலுவலக உபகரண பெறுமானத் தேய்வு தவறுதலாக கணித்து பதிந்தமை திருத்திய வகையால்)		20 000 180 000 10 000	200 000 10 000
3)	அட்டுறு மின்சாரக் கணக்கு மின்சாரக் கணக்கு (செலுத்த வேண்டிய மின்சாரம் இருமுறை பதிந்தமை திருத்திய வகையால்)		5 000	5 000
4)	தொங்கல் கணக்கு சம்பளக் கணக்கு (சம்பளக் கணக்கில் கூட்டி பதிந்தமை திருத்திய வகையால்)		99 0000	99 000

04. ஆ)

31.01.2018 இல் வங்கி இணக்கக் கூற்று

விபரம்	தொகை	தொகை
வங்கிக் கூற்றின்படி மீதி		(10 000)
(+) வசூலிக்கப்படாத காதோலை	120 000	120 000
		110 000
(-) மாற்றப்படாத காதோலை	(80 000)	(80 000)
திருத்திய காதக்கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி		30 000

திருத்திய காசுக்கட்டுப்பாட்டுக் கணக்கு			
மீதி / வ	94 000		
நிலையான வைப்பு வட்டி	48 000	காப்புறுதி	12 000
		மறுக்கப்பட்ட காசோலை	100 000
		மீதி / செ	30 000
	142 000		142 000
மீதி / வ	30 000		

சீராக்கு முன் மீதி ரூபா 94 000

05.

இயந்திரக் கணக்கு		இயந்திர பெ. தே. ஏ கணக்கு	
மீதி/வ	315 000	இயந்திர	60 000
		அகற்றல்	
காசு	125 000	இயந்திரவிற	75 000
		மீதி/செ	305 000
	440 000		440 000
மீதி/வ	305 000		

[illegible]